

(8 pages)

Reg. No. :

Code No. : 10289

Sub. Code : GMCO 33

B.Com. (CBCS) DEGREE EXAMINATION,
NOVEMBER 2016.

Third Semester

Commerce — Main

MODERN BANKING

(For those who joined in July 2012–2015)

Time : Three hours

Maximum : 75 marks

PART A — (10 × 1 = 10 marks)

Answer ALL questions.

Choose the correct answer.

1. இந்திய தொழில் முதலீட்டு வங்கி — ஆம்
ஆண்டு தொடங்கப்பட்டது.

(அ) 1990 (ஆ) 1972

(இ) 1980 (ஈ) 1985

Industrial Investment Bank of India was set up in

(a) 1990 (b) 1972

(c) 1980 (d) 1985

2. வங்கி முறை ஒழுங்காற்றுச் சட்டம் —.

(அ) 1949 (ஆ) 1947

(இ) 1942 (ஈ) 1936

The main provisions of Banking Regulations Act

(a) 1949 (b) 1947

(c) 1942 (d) 1936

3. டாக்டர். எம்.ஹெச். டீகாக் மைய வங்கி —
முக்கியமான பணிகளை ஆற்ற வேண்டும் என்று
கூறுகின்றார்.

(அ) 5 (ஆ) 6

(இ) 7 (ஈ) 8

According to Dekock the functions of a Central
Bank are classified into — groups.

(a) 5 (b) 6

(c) 7 (d) 8

4. புதிய கடன் கொள்கையின் நோக்கம் —.

(அ) ஒருவரிடம் பொறுப்புறுதி

(ஆ) தொழிற்சாலைகள்

(இ) கடன்கள் வழங்குதல்

(ஈ) ஒதுக்கீடு



Objectives of new credit policy _____.

- (a) Guarantee
- (b) Sick units
- (c) Loans and advances
- (d) Reserve fund

5. கடன் பங்கீட்டின் முக்கிய பணிகள் எத்தனை?

- (அ) 2 (ஆ) 4
- (இ) 5 (ஈ) 6

The functions of important rationing of credit _____.

- (a) 2 (b) 4
- (c) 5 (d) 6

6. மின்னணு நிதி மாற்றம் அறிமுகப்படுத்தப்பட்ட ஆண்டு _____.

- (அ) 1976 (ஆ) 1986
- (இ) 1996 (ஈ) 2006

Electronic Funds Transfer was introduced in the year _____.

- (a) 1976 (b) 1986
- (c) 1996 (d) 2006

7. வணிக வங்கியின் நோக்கம் _____.

- (அ) வாடிக்கையாளர்கள் (ஆ) மேலதிகாரம்
- (இ) ரொக்க இருப்பு (ஈ) இலாபம் ஈட்டுதல்

Objectives of Commercial Bank _____.

- (a) customers (b) control over banks
- (c) cash reserve (d) profit motive

8. தீர்வு எத்தனை வழிகளில் மேற்கொள்ளப்படுகின்றன?

- (அ) ஒன்று (ஆ) இரண்டு
- (இ) மூன்று (ஈ) நான்கு

How way of settlement _____.

- (a) one (b) two
- (c) three (d) four

9. மின்னணு வங்கியியலின் மிகப்பெரிய வரையறை _____ ஆகும்.

- (அ) தொடக்கச் செலவு
- (ஆ) பராமரிப்பு செலவு
- (இ) பயிற்சி அளிக்கும் செலவு
- (ஈ) பாதுகாப்பு செலவு

The biggest constraint in E-banking is _____.

- (a) startup cost (b) maintenance cost
- (c) training cost (d) security cost



10. முதன்மைப் பணியின் வகைகள்
 (அ) 3 (ஆ) 2
 (இ) 7 (ஈ) 8
 Types of primary functions
 (a) 3 (b) 2
 (c) 7 (d) 8

PART B — (5 × 5 = 25 marks)

Answer ALL questions, choosing either (a) or (b).

Answer should not exceed 250 words.

11. (அ) கடன் வழங்குதல் பற்றி விளக்குக.
 Explain the lending of funds.
 Or
 (ஆ) பணம் வெளியிடும் முறைகள் யாவை?
 What are the methods of note issue?
12. (அ) பொதுநலப் பணி பற்றி விளக்கு.
 Explain the miscellaneous of General utility services.
 Or
 (ஆ) தானியங்கி பணப் பொறுப்பு இயந்திரம் பற்றி சிறு குறிப்பு எழுதுக.
 Short note on the Automatic Teller Machines.

Page 5 Code No. : 10289

13. (அ) வங்கி வைப்புகள் யாவை?
 What are the Bank Deposits?

Or

- (ஆ) மைய வங்கியின் கொள்கை – விவரி.
 Explain the policy of the Central Bank.

14. (அ) மாற்றுமுறை ஆவணத்தின் இலக்கணம் தருக.
 Definition of Negotiable Instrument.

Or

- (ஆ) மாற்றுமுறை ஆவணத்தின் ஏற்பு பற்றி கூறுக.
 Explain the Negotiable Instrument Acceptance.

15. (அ) கடன் கொடுத்தவர் – கடன் பெற்றவர் தொடர்பு பற்றி விளக்குக.
 Explain the debtor and creditor relationship.

Or

- (ஆ) ஊதியம் பெறும் உரிமை பற்றி விளக்குக.
 Explain the right to get remuneration.

Page 6 Code No. : 10289



PART C — (5 × 8 = 40 marks)

Answer ALL questions, choosing either (a) or (b).

Answer should not exceed 600 words.

16. (அ) வணிக வங்கிக்கும் கூட்டுறவு வங்கிக்கும் உள்ள வேறுபாடுகள் யாவை?

What are the difference between commercial bank and co-operative bank?

Or

- (ஆ) கூட்டுறவு வங்கியின் வகைகள் யாவை?

What are the kinds of co-operative banks?

17. (அ) கடன் கட்டுப்படுத்தும் முறைகளை விளக்குக.

Explain the methods of credit control.

Or

- (ஆ) வங்கியரின் உரிமைகள் பற்றி விளக்குக.

Explain the rights of the banker.

18. (அ) வங்கியரின் கடமைகளை விவரி.

Explain the duties of the banker.

Or

- (ஆ) வங்கியியல் குறை தீர்ப்பாளர் திட்டம் 1995 - விவரி.

Explain the Banking Ombudsman Scheme, 1995.

19. (அ) மனக்குறை தீர்ப்பு நடைமுறை பற்றி விளக்குக.

Explain the procedure for Redressal of Grievances.

Or

- (ஆ) தேவையான தகவல்களை வேண்டிப் பெறுதல்.

Obtaining the Required Information.

20. (அ) கடன் கணக்கின் வகைகள் - விவரி.

Explain the types of Loans.

Or

- (ஆ) வங்கிக் கடன்களின் வகைகள் - விவரி.

Kinds of loans and advances. Explain.

